

உடனடி வெளியீட்டுக்காக

உட்பொதிந்திருக்கின்ற பொருளாதாரத்தை வெளிக்கொண்டுவருவதற்காக, கூட்டு அரசாங்கம் மற்றும் பிரதேச அரசாங்கத்திலிருந்து நியாயமானதும் தக்க சமயத்தில் கைகொடுப்பதுமான நிதியை ப்ராம்பட்டன் நகரமைப்பு வேண்டுகிறது.

கூட்டு அரசாங்கம் மற்றும் பிரதேச அரசாங்கத்தின் 2020 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர வரவு செலவு அறிக்கைகளுக்கு முந்தைய ஆலோசனைகளை மாநகரம் வழங்குகிறது

ப்ராம்பட்டன், ON (ஜனவரி 25, 2020) – கூட்டு அரசாங்கம் ([Federal](#)) மற்றும் பிரதேச அரசாங்கம் ([Provincial](#)) ஆகியவற்றின் '2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கைகளுக்கு முந்தைய ஆலோசனைகளின் ஒரு பாகமாக பல்வேறு முக்கிய முன்னுரிமை கொடுக்கப்படவேண்டிய விஷயங்கள் பற்றி ப்ராம்பட்டன் மாநகரம் யோசனை கூறுகிறது.

இன்றைய தினம், மாநகருக்கென, கூட்டு அரசாங்கத்தின் வரவு செலவு திட்டங்களுக்கான வேண்டுகோள்கள் பற்றிய விவரங்களை, மக்களவையின் பல்வேறு உள்ளூர் உறுப்பினர்களாகிய ரூபி சஹோட்டா, கமல் கேரா, மணீந்தர் சித்து, ரமேஷ் சங்கா மற்றும் சோனியா சித்து ஆகியோருடன் மாநகரின் மேயராகிய பேட்ரிக் பிரவுன் அவர்கள் பகிர்ந்து கொண்டார். நீண்டகால போக்குவரத்து வசதிகளுக்கான நிதி ஒதுக்குதலின் முக்கியத்துவம், மற்றும் விரைவாகப் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஈடுகொடுக்கும் வகையில் ப்ராம்பட்டன் மாநகரின் கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்கான அவசியங்கள் பற்றியும் அவர்கள் விவாதித்தனர். ரிவர் வாக் (Riverwalk) என்னும் திட்டப்பணி மற்றும் காலநிலை மாற்றம் உண்டாவதற்கு காரணமாக விஷயங்கள் மற்றும் அப்படியான மாற்றங்களால் ஏற்படும் தாக்கங்களை எப்படி எதிர்கொள்வது என்பது போன்ற குறிப்பிடத்தக்க முனைப்புகள் பற்றியும் விவாதிக்கப்பட்டன.

சமர்ப்பணம் செய்வதற்கான பிரதேச திட்டப்பணி ஆவணமானது ([Provincial submission document](#)), ஒன்ட்டேரியோவின் முதன்மந்திரியாகிய டக் ஃபோர்ட் (Doug Ford) அவர்களிடம் மாநகர மேயர் பேட்ரிக் பிரவுன் அவர்களால் (ஜனவரி 24 ஆம் தேதி) சமர்ப்பிக்கப்பட்டது . பல காலமாகவே, சுகாதாரப் பராமரிப்புக்கான குறைவான நிதி ஒதுக்கீடு, பீல் மெமோரியல் (Peel Memorial) மருத்துவமனையின் விரிவாக்கத்துக்கு வேண்டிய நிதிஆதரவு தருவதற்கான அவசியம், மற்றும் மூன்றாவதாக ஒரு சுகாதாரப் பராமரிப்பு வசதியமைப்பு போன்ற ப்ராம்பட்டன் மாநகருக்கு நெருக்கடியான விஷயங்கள் பற்றியும் அவர்கள் விவாதித்தனர். பீல் பிராந்திய போலீஸாருக்கு வேண்டிய பாதுகாப்பு மற்றும் குற்றத்தடுப்பு முனைப்புக் காரியங்களுக்காக \$20.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்வதாக செய்யப்பட்ட அறிவிப்பினை வரவேற்பதாக மேயர் பிரவுன் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில்

நெடுஞ்சாலை எண்கள் 410 மற்றும் 403 இல் துப்பாக்கிகளுடனான குற்றங்களைக் கையாளுவதற்காக அந்த சாலை நெடுகிலும் CCTV கேமிராக்கள் பொருத்துவதன் அவசியம் பற்றிய விவாதங்களும் மற்றும் ப்ராம்பட்டனில் உள்ள பிரதேசரீதியான குற்றங்கள் சட்டம் காக்கும் நீதிமன்றத்தில் ([Provincial Offences Act \(POA\)](#)), நீதித்துறை சார்ந்த பொருட்களின் குறைபாடுகள் பற்றிய விவாதங்களும் இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றன.

மாநகரில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டிய விஷயங்கள், நடப்பு வரவு செலவுத் திட்டத்தில் வைக்கப்படவேண்டிய வேண்டுகோள்கள் மற்றும் நிதி ஒதுக்கீட்டினை பெறுவதற்காக எதிர்வரவிருக்கும் வாய்ப்புக்கள் ஆகியவை பற்றிய மிக சமீபத்திய தகவல்களை கூட்டு அரசாங்கத்திடமிருந்து மாநகர் மன்றம் மற்றும் மாநகரின் அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெறச் செய்ய வேண்டும் என மேயர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

இரு தரப்பு வரவு செலவுத் திட்ட அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முந்தைய விஷயங்கள் பற்றிய முக்கிய குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கான முழு ஆவணங்களும் [மாநகரின் வலைத்தளத்தில்](#) கிடைக்கும்.

- விரைவாக வளர்ந்து வருகின்ற ப்ராம்பட்டன் தரைப்போக்குவரத்து மற்றும் ஜும் (Züm) போக்குவரத்து அமைப்புக்களால் எதிர்கொள்ளப்படும் நெருக்கடிகளை இனம் கண்டு அவற்றைப் போக்குவதற்கான நியாயமான நிதி ஒதுக்கீட்டு மாதிரி
- ஹுரோன்ட்லோரியோ மெயின் வீதி எல் ஆர் ட்டி (Hurontario-Main St. LRT) முதல் டவுண்டவுன் ப்ராம்பட்டன் GO (Downtown Brampton GO) ஸ்டேஷன் வரையிலான பாதையை நீட்டிப்பதற்கென கண்டிப்பான நிதி ஒதுக்கீடு; அதே சமயத்தில் சுற்றுச்சூழல் மதிப்பீடு பற்றிய வேலையும் தொடர்தல்
- ரிவர் வாக் (Riverwalk) எனப்படும் முற்றிலும் மாறுதல் உண்டாக்கக்கூடிய திட்டப்பணிக்கான ஆதரவு; இது டவுண்டவுன் ப்ராம்பட்டன் -இன் உட்பொதிவான நிதியை வெளிக்கொணரும்; இதனால் \$256 மில்லியனுக்கும் அதிகமான நிதியை கனடா நாட்டு பொருளாதாரத்தில் கொண்டு சேர்ப்பதுடன் 2,200 முழுநேரப் பணியமர்வுகளையும் உண்டாக்கும்
- " வெராந்தாவில் வைத்து கவனிக்க வேண்டிய நோயாளிகள் " எனும் நிலையை மாற்றி ப்ராம்பட்டன் நகரில் அனைவருக்கும் சரிசமமான சுகாதாரத்திற்கான மருத்துவத்தை உடனடியாக அளித்தல், பீல் மெமோரியல் மையத்தின் கட்டம்-2 ஐ விரிவாக்குதல் மற்றும் ப்ராம்பட்டன் நகரில் மூன்றாவதாக ஒரு மருத்துவமனைக்கு நிதியளித்தல்
- ப்ராம்பட்டன் மாநகரம் தனக்கென ஒரு பல்கலைக் கழகத்தைக் கொண்டிருக்கும் விதமாக ப்ராம்பட்டன் யூ (BramptonU) என்னும் நிஜ வடிவில் அதனைக்கொண்டு வந்து உயர்நிலைக்கல்விக்கு அடுத்த கல்விவாய்ப்புகளை உருவாக்க உதவுதல். ப்ராம்பட்டன் மாநகரம் தனக்கென ஒரு பல்கலைக் கழகத்தைக் கொண்டிருக்க வேண்டுமென 835 குடியிருப்புவாசிகள் விரும்புவதாக மெயின்ஸ்ட்ரீட் ரிசர்ச் கருத்தாய்வு (Mainstreet Research) காட்டுகிறது.

- சமுதாயப் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கான ஒரு ஆத்மார்த்தமான அணுகுமுறையைக் கொண்டிருப்பதற்குத் தேவையான ப்ராம்ப்ட்டன் நகரம் குறிப்பான தரவுகளை அரசின் அனைத்து மட்டங்களிலும் அதிகமாகப் பகிர்தல்

அறிஞர் மேற்கோள்கள்

“இந்த சில ஆண்டுகளில், வளர்ச்சியை நாம் எப்படி நிலையாக வைத்துக்கொள்ள முடியும், வேலை வாய்ப்புகளை எப்படி உருவாக்க முடியும், மற்றும் குடியிருப்பு வாசிகளையும் அவர்களின் பொருட்களையும் எப்படி திறம்பட இடம் மாற்றி வைக்க முடியும் என்னும் விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்; ஏனெனில் இவையே நகரங்களுக்கு புது விவரணம் கொடுக்கும். மாநகரின் உட்பொதிவான பொருளாதாரத்தை வெளிக்கொண்டுவரக்கூடிய பல எண்ணிக்கையிலான திட்டப்பணிகளுக்கு, நியாயமான, சமத்துவமான நிதி ஒதுக்கீடு செய்து அதைப்பெறுவதற்காக கூட்டு அரசாங்கம் (கனடா அரசு) மற்றும் பிரதேச (ஒன்ட்டேரியோ) அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவது மிகமிக முக்கியமாகும். சமுதாயத்தின் பாதுகாப்பு பேரிலான முதலீடுகளைச் செய்தமைக்காக ப்ராம்ப்ட்டன் நகரம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது; நடப்பு மற்றும் கூட்டான யோசனை கூறும் முயற்சிகள் மூலமாக நமது சமதாயத்தின் முன்னுரிமை கொண்ட விஷயங்களை சாதகமான முறையில் கொண்டு செல்வதை இது எடுத்துக்கூறுகிறது. அனைவருக்கும் வியாபார வாய்ப்புக்கள், உயர்நிலைப் பள்ளிக் கல்விக்கு அடுத்த கல்வி கொடுத்தல், பலன்தரத்தக்க சுகாதார பராமரிப்பு மற்றும் கட்டுபடியாகக்கூடிய விலைவாசி நிலை ஆகியவற்றை அளிப்பதன் மூலமாக நமது சமுதாயத்தைக் கட்டுமானம் செய்வதற்காக, அரசின் இரண்டு மட்டங்களிலிருந்தும் தொடர்ந்து ஆதரவு கிடைப்பதை நாங்கள் எதிர்நோக்குகிறோம்.”

- பேட்ரிக் பிரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்

“ஒவ்வொருவருடமும், ஆயிரக்கணக்கான மக்கள் ப்ராம்ப்ட்டன் நகரையே தாங்கள் வாழ்வதற்கு, வேலை செய்வதற்கு மற்றும் விளையாடுவதற்கு உகந்த இடமாக தேர்வு செய்கின்றனர். நமது வளர்ச்சியானது தடை செய்யப்பட முடியாத ஒன்று; இதற்கு, நாம் கூட்டு அரசாங்கம் மற்றும் பிரதேச அரசாங்கம் ஆகியவற்றின் மூலமாக வலுச் சேர்க்க விரும்புகிறோம். நமது அரசுடன் இணைந்து பணியாற்றுவவர்களை, தொடர்ந்து ஈடுபடச்செய்வோம்; இந்த ஈடுபாடானது மாமன்றத்தினால் முன்னுரிமை கொடுக்கப்பட்ட விஷயங்கள் மற்றும் ப்ராம்ப்ட்டன்2040 (Brampton 2040) தொலைநோக்குப்பார்வை ஆகியவற்றுடன் ஒருமித்ததாகவே இருக்கும்.”

- டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் மாநகரம்

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 650,000 மக்களையும் 70,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே

செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர், ஊடகம் & சமுதாய

ஈடுபாடு

யுக்திரீதியான தகவல் தொடர்பு

ப்ராம்பட்டன் நகரம்

905-874-3426 | Monika.Duggal@brampton.ca